

எதிர்காலத்திற்காக உங்கள் ஓய்வு நேரத்தில் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள ஒன்றைச் செய்ய விரும்புகிறீர்களா?

- எங்களுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்களின் நோர்வே வரலாற்றை உள்ளூர் வரலாற்று வீக்கியில் எழுதுங்கள்!
- நோர்வேயில் தமிழர்களுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு!
- நோர்வேயில் வாழும் நபர்கள் மற்றும் இங்கு உள்ள அமைப்புகள் அல்லது தமிழ் குடியேற்றம் மற்றும் பண்பாடு பற்றி எழுதுங்கள்.
- நோர்வேயில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் சொல்ல வேண்டிய ஒரு கதை உண்டு
- உங்கள் தாத்தா, பாட்டி அல்லது உங்கள் குடும்பத்தின் கதையை எழுதுங்கள்!

«Et mangfold av historier – norsk-tamilenes historie» (ஒரு பன்முகம் மிக்க கதைகள்: நோர்வேயிய தமிழர்களின் வரலாறு) என்ற இந்தச் செயற்திட்டத்தின் மூலம் நோர்வே வாழ் தமிழர்களின் வரலாறு மற்றும் பண்பாடு பற்றி எழுத ஒரு வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் பங்களிப்பின் மூலம் தமிழரின் வரலாறு மறைந்து போகாமல் செய்து, அதை நோர்வே வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்ற உறுதிசெய்யலாம்.

«Et mangfold av historier» (ஒரு பன்முகம் மிக்க கதைகள்) எனும் செயற்திட்டம் பல தமிழ் சமூகப் பங்களிப்பாளர்களிற்கும் மற்றும் தேசிய நூலகத்திற்கும் இடையேயான ஒரு தனித்துவமான ஒத்துழைப்பாகும். இச்செயற்திட்டம் ஒரு பணிக்குழுவால் வழிநடத்தப்படுகிறது. தமிழர் வள ஆலோசனை மையம் (Tamilsk Ressurs og Veiledningssenter – TRVS) இச்செயற்திட்டத்திற்கு ஒரு அனுசரணையாளராக (facilitator) உள்ளது. Lokalhistoriewiki.no எனும் இணையதளத்தில் கட்டுரைகள் எழுதுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். அக்கட்டுரைகள் களஞ்சியக் கட்டுரைகளாக (lexical article) இருக்கலாம். அவை எடுத்துக்காட்டாக, ஒரு அமைப்பு, ஒரு சங்கம், ஒரு பள்ளிக்கூடம், ஒரு பண்பாட்டு நிகழ்வு போன்றவற்றைப் பற்றியதாக இருக்கலாம். அல்லது நோர்வேயில் ஒரு நபரின் வாழ்க்கை நினைவுகளைப் பற்றி சொல்லலாம். அல்லது தமிழீழத்தில் உங்கள் சிறு வயது அல்லது இளமைக்கால நினைவுகளாக இருக்கலாம். அதோடு இடப்பெயர்வு அல்லது நோர்வேக்குப் புலம்பெயர்வு போன்றவற்றைப் பற்றிச் சொல்லலாம். இங்கு பல சாத்தியங்கள் உள்ளன. மேலும் நோர்வேயின் தேசிய நூலகத்தில் உள்ள நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனம் (Norwegian local history institute at National Library of Norway) ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் நிபுணத்துவத்தைப் பங்களிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இதன் மூலம் நீங்கள் பயனராக பதிவு செய்து கட்டுரைகளை எழுதவும் திருத்தவும், மேம்படுத்தவும் தொடங்கலாம்.



lokalhistoriewiki.no



நீண்ட கால நோக்கத்திற்கான ஒத்துழைப்பு: சுய ஆவணப்படுத்தல்

இந்த செயற்திட்டத்தின் பணிக்குழு நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்களின் சுய ஆவணப்படுத்தலுக்கான தளத்தை உருவாக்கியுள்ளது. நோர்வேயில் உள்ள தமிழ்ச் சமூகம் மற்றும் நிர்வாக அதிகாரம் கொண்ட தமிழ் அமைப்புகள் பின்வரும் இரு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஒத்துழைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

1. உங்கள் நிர்வாகக் குழுவுடன் வீக்கி செயல்திட்டம் பற்றிய தகவல் கூட்டம் ஒழுங்கு செய்தல் (மெய்நிகர் சந்திப்பு 30 நிமிடம்-1 மணி நேரம்)
2. சமூக ஒன்றுகூடலுடனான இயற்பியல் வீக்கிப் பட்டறை ஒழுங்கு செய்தல். அங்கு கட்டுரைகளை எழுதக் கூடிய எழுத்தாளர்களை சேர்த்தல். நோர்வேயிய மொழியில் எழுதக்கூடிய இளைஞர்களாகவோ அல்லது பெரியவர்களாகவோ இருக்கலாம். (சுமார் 3-4 மணிநேர இயற்பியல் வீக்கிப் பட்டறை)

ஒரு முழுமையான சமூக ஆவணத்தை உருவாக்க முழுத் தமிழ் சமூகமும் தமிழ் அமைப்புகளும் தங்களை ஆவணப்படுத்த வேண்டும். நீங்கள் ஒரு பெறுமதியான வரலாற்றைக் கொண்டிருக்கிறீர்கள்! ஆவணப்படுத்துவதற்கும் எதிர்கால சந்ததியினருக்குக் கடத்துவதற்கும் நீங்கள் பங்களிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

எதிர்கால வீக்கிப் பட்டறைகள் @ TRVS கட்டடம். மாலை 06:00 - 8:30 மணி

- செவ்வாய்க்கிழமை 29. நவம்பர் 2022
- புதன்கிழமை 14. டிசம்பர் 2022

NOTAM (மே 2022) இதழில் இந்த செயற்திட்டத்தைப் பற்றி மேலும் படிக்கலாம்:

http://notam.eu/wp-content/uploads/2022/08/notam_22.pdf

மற்றும் புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் இணையத்தளத்திலும் தகவல் பெறலாம்:

<https://diasporatamil.no/snofnuggpalmen-lokalhistoriewiki-no/>

நீங்கள் எழுதக்கூடிய கட்டுரைகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் குறிப்பிட்ட பரிந்துரைகளை இங்கே காணலாம்:

https://lokalhistoriewiki.no/wiki/Tamilsk_historie_og_kultur/Brukerveiledning

https://lokalhistoriewiki.no/wiki/Malsamtale:Månedens_dugnad_2022-05

தோழமையுடன்,

«Et mangfold av historier – norsk-tamilenes historie» - வீக்கி செயற்திட்டப் பணிக்குழு

ஓசலோ, 30.10.2022